

HEALTH

AIA HEALTH PROTECTOR



உங்களுக்கும் உங்கள் குழும்பத்தினருக்கும்  
ஆயுட் காப்புறுதியுடனான முழுமையான  
தேகாரோக்கியத் திட்டம்.

சுகயீனம் அல்லது காயம் அடைவதை எவரும் திட்டமிட்டுச் செய்வதில்லை, எனினும் ஏதேனும் ஒரு தருணத்தில் மருத்துவ உதவியை அவர்கள் பெற நேரிடுகிறது. அத்தருணம் வரும் போது அதற்கு முழுமையாக முகம் கொடுக்க நீங்கள் தயார் அற்று இருக்கலாம். மிகச்சிறந்த மருத்துவ வசதியை உலகின் எப்பகுதியில் இருந்தும் பெற்றுக்கொள்வதை தவறவிடலாம். உங்களுக்கு அல்லது உங்களில் தங்கியிருக்கும் அன்பிற்குரியவர்களுக்கு அப்பொறுப்பை நிறைவேற்ற நாம் கடமைப்பட்டுள்ளோம். அதனாலேயே AIA Health Protector உங்களையும் உங்கள் அன்பிற்குரியவர்களையும் பாதுகாக்க விசேষமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

## அறிமுகப்படுத்துகின்றோம் AIA Health Protector

கீழுள்ள அனுகூலங்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வழங்கும் சிறந்த தீர்வாகும்.



70 வயது வரை உலகெங்கும்\* உள்ள வைத்தியசாலைகளை உள்ளடக்கிய ரூ. 20 மில்லியன் வரையான வைத்தியசாலை செலவின் ஆவரணம்

- ரூ. 250000 தொடக்கம் ரூ. 20 மில்லியன் வரை.
- இலங்கையில் உள்ள 60 இற்கும் மேற்பட்ட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் போது முற்கொடுப்பனவு பணம் செலுத்த தேவையில்லை.
- வைத்தியசாலை அனுமதிக்கு முந்திய அல்லது பிந்திய செலவினம்.\*



250 சத்திரசிகிச்சைகள் மற்றும் 136 நாளாந்த சத்திரசிகிச்சைகளுக்கு காப்புறுதி\*



37 பாரதாரமான நோய்களுக்கு காப்புறுதி, புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சிறுநிரக செயலிழப்பு உட்பட\*



நாளாந்தம் ரூ. 20,000 வரையான பண வருமானம், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதால் ஏற்படும் எதிர்பாராத செலவினத்திற்கு

- அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் கொடுப்பனவு.
- ஆண்டிற்கு 200 நாட்கள் வரை பணக் கொடுப்பனவு.



அவசர தேவையொன்றின் போது பணம் மீண்டும் வசதி\*



நீங்கள் மரணித்தால் உங்கள் குடும்பத்திற்கு ஆயுள் காப்புறுதி அனுகூலம்

உங்கள் காப்பீட்டு உங்கள் குடும்பம் தொடர முடியும் என்பதுடன் பாதுகாப்பினையும் பெறலாம்) அது மாத்திரமல்ல\*

## அறிமுகப்படுத்துகிறோம் வெட்ஸ் - பே



AIA மாத்திரம் வழங்கும் ஒரு விருப்பத் தெரிவு இதோ. ஆரம்ப வைத்தியசாலை செலவினத்தினை நீங்கள் பொறுப்பேற்று (ஆண்டிற்கு ரூ. 50,000) சர்வதேச வைத்தியசாலை பராமரிப்பில் கழிவுகளை (42% வரை) பெறலாம்)

## மீஸ்கோரல் கோரப்படாமைக்கான அனுகூலம்



மீஸ்கோரல் கோரப்படாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு AIA Health Protector வெகுமதியளிக்கின்றது. நோய்களில் இருந்து தவிர்ந்து இருக்கும் போது உங்கள் பாதுகாப்பு பெறுமதியை அதிகரிக்கும். 10 ஆண்டுகள் மீஸ்கோரல் கோரப்படாமல் இருப்பின் அது உங்கள் காப்பிட்டு பெறுமதியை இரட்டிப்பாக்கும்.

## முதிர்வின் போது பாரிய ஆரோக்கிய நிதியத்தை பெறுவதால் 70 வயதின் பின்னரும் உயர்தரமான வாழ்க்கையை தொடர முடியும்.

உங்களின் கட்டுப்பணம் நிபுணத்துவமிக்க நிதி முகாமையாளர்களால் நிர்வகிக்கப்படுவதுடன் ஓவ்வொரு ஆண்டும் நிதியம் வளர்ச்சி அடைவதை அவர்கள் உறுதிப்படுத்துவார்கள். மேலும் உங்கள் அடிப்படை கட்டுப்பணத்தினை போன்று 200% தொடக்கம் 3,650% மடங்கு தொகையை விசுவாச வெகுமதியாக வழங்குவோம். 70 வயதிற்கு பின்னரும் நீங்கள் விரும்பிய வாழ்க்கையை தொடரலாம்.

2018 ஆம் ஆண்டில் நீங்கள் 35 (அடுத்த பிறந்த திகதியில்) வயதுடையவராகிடிருந்து 70 வயதுவரை காப்புறுதி பெற்றுக் கொள்ள விரும்பின், வருடாந்த அடிப்படை கட்டுப்பணமாக ரூ. 235,943 செலுத்தினால், முதிர்வின் போது நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஆரோக்கிய நிதியத்தை கீழுள்ள விளக்கவரை காண்பிக்கின்றது.

	அனுமானிக்கப்பட்ட பங்குலாப வீதம்		
	4 % p.a.	8% p.a.	12% p.a.
முதிர்வின் போது விசுவாச வெகுமதி உள்ளடங்கிய ஆரோக்கிய நிதியம்	4,688,808	11,659,840	31,198,142

இந்த விளக்கவரையில் காட்டப்பட்டுள்ள விசுவாச வெகுமதி அடிப்படை கட்டுப்பணத்தில் 1,150% அல்லது ரூ. 2,713,345 ஆகும்.

அட்டவணையில் காட்டப்பட்ட அனுமானிக்கப்பட்ட பெறுமதிகளானவை 4%, 08% மற்றும் 12% எனும் உத்தேசிக்கப்பட்ட பங்கிலாப அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டணங்களும் அறவிடப்படும் மற்றும் அனைத்து கட்டுப்பணங்களும் உரிய செலுத்த வேண்டிய திகதியில் செலுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது (i.e. அரையாண்டு மற்றும் காலாண்டு). மேற்குறிப்பிட்ட உத்தேச பங்கிலாப வீதங்கள் உத்தரவாதமளிக்கப்பட்டவையல்ல என்பதுடன், நீங்கள் பெறக்கூடிய உச்சக்கட்ட அல்லது குறைந்தபட்ச எல்லையையும் குறிக்க மாட்டாது.

## வெற்றி ப்ரோடெக்டர் எவ்வாறு தொழிற்படும் என்பதற்கான உதாரணம்:

விமல், 35 (அடுத்த பிறந்த திகதியில்) வயதுடையவர், அவரின் தொழிலை திறமையாக செய்கின்றார். சந்தோஷமாக வாழ்கின்றார். கீழுள்ள அனுகூலங்கள் உடன் AIA's Health Protector இனை அவர் பெற்றுள்ளார்.

▪ சர்வதேச வைத்தியசாலை பராமரிப்பு ஆவரணம்	ரூ. 2,000,000
▪ பாரதூரமான நோய்கள் பிளஸ் அனுகூலம்	ரூ. 3,000,000
▪ சர்வதேச சத்திரசிகிச்சை பராமரிப்பு ஆவரணம்	ரூ. 1,000,000
▪ வைத்தியசாலை வருமான அனுகூலம் நாளாந்தம்	ரூ. 10,000
▪ ஆயுள் காப்புறுதி அனுகூலம்	ரூ. 3,000,000
▪ விபத்து அனுகூலம்	ரூ. 3,000,000
காப்புறுதி காலம்	35 ஆண்டுகள்
காப்புறுதி ஆவரணம்	70 வயது வரை
கட்டுப்பணம்	ரூ. 235,943



43வது வயதில் விமல் இருதய வலியால் அலுவலகத்தில் மயக்கமடைகின்றார்.



அது மாரடைப்பு என கண்டறியப்படுகின்றது.



விமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார் (பணம் தேவையில்லை).



07 ஆண்டுகள் மீன்கோரல் அற்ற விமலின் சர்வதேச சத்திரசிகிச்சை பராமரிப்பு பெறுமதி ரூ. 3.4 மில்லியன்

வைத்தியசாலை கட்டணமாக ரூ. 3 இலட்சம் வைத்தியசாலை அனுமதி சர்வதேச வைத்தியசாலை பராமரிப்பால் செலுத்தப்படுகின்றது.



வைத்தியசாலை வருமான அனுகூலம் ஊடாக மொத்தம் ரூ. 80,000 வினை 07 தினங்கள் வைத்தியசாலை அனுமதி மற்றும் 01 அனுமதிக்கு முந்திய தின அனுகூலமாக பெறுகின்றார்.



அவரது பாரதூரமான நோய்கள் அனுகூலமாக 3 மில்லியன் பெறுகின்றார்.



10 மாதங்கள் (அடுத்த ஆண்டில்) இருதய சிகிச்சைக்கு தயார் அடைகின்றார்.



சர்வதேச சத்திரசிகிச்சை பராமரிப்பாக ரூ. 01 மில்லியன் பெறுகின்றார்.



சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் அவரின் செலவுகள் ரூ. 3 மில்லியன் செலுத்தப்படுகின்றது. அனுமதிக்கு முந்திய செலவுகளான ரூ. 70,000 சர்வதேச வைத்தியசாலை பராமரிப்பால் செலுத்தப்படுகின்றது.



வைத்தியசாலை வருமான அனுகூலம் ஊடாக மொத்தம் ரூ. 100,000 வினை 08 தினங்கள் வைத்தியசாலை அனுமதி மற்றும் 02 அனுமதிக்கு முந்திய தின அனுகூலமாக பெறுகின்றார்.

## காப்புறுதி பற்றிய முக்கிய தகவல்கள்

### வயதெல்லை

19 தொடக்கம் 61 வரை (அடுத்த பிறந்த திகதியில்)

### காப்புறுதி தவணைக் காலம்

- குறைந்தபட்ச காப்புறுதி தவணைக் காலம் - 10 வருடம்
- அதிகபட்ச காப்புறுதி தவணைக் காலம் - 70 வயதுவரை அதிகபட்சமாக பெறலாம்
- கட்டுப்பணம் செலுத்தும் முறை - வருடாந்தம், அரையாண்டு மற்றும் காலாண்டு

### உரிய ஒதுக்கீட்டுக் கட்டணங்கள்

	காப்புறுதி ஆண்டு					
	1 வது	2 வது	3 வது	4 வது	5 வது	6 வது
அடிப்படை கட்டுப்பணத்திற்கான ஒதுக்கீட்டு கட்டணம்	75%	60%	60%	40%	40%	0%
மீன்னிரப்பல் (Top-up) கட்டுப்பணத்திற்கான ஒதுக்கீட்டுக் கட்டணம்				0%		

### உரிய கையளிப்புக் கட்டணங்கள்

	காப்புறுதி ஆண்டு			
	1 வது	2 வது	3 வது	4 - 7 காப்புறுதி ஆண்டு
கையளிப்பிற்கான கட்டணம்			100%	100% to 0%*

\* காப்புறுதி காலத்தில் முறையே குறைந்து செல்கிறது

### நிர்வாகக் கட்டணம்

- 2018 ஆம் ஆண்டில் ரூபா 1000 ஆக இருப்பதுடன் ஒவ்வொரு வருடமும் ஐனவரி மாதம் 01 ஆம் திகதி 10% ல் அதிகரிக்கின்றது.

### நிதிய முகாமைத்துவக் கட்டணம்

- வருட நிதிய முதலீட்டுக் கணக்கு பெறுமதியில் 0.75% ஆகும்.

### இறப்பு வீத கட்டணம்

- அடிப்படை காப்புறுதி தொகை மற்றும் நிறுவனத்தின் திட்ட செலவினங்களுக்கு அமைவானது.

### கோட்பாடுகள், நிபந்தனைகள் சுருக்கமாக

காப்புறுதி செய்யப்பட்டவர் காப்புறுதியின் உரிமையாளர் அல்லாத பட்சத்தில் காப்புறுதி திட்டத்தால் வழங்கப்படும் அனுகூலங்கள் காப்புறுதி உரிமையாளருக்கே ஏற்படுத்தியதாக இருக்கும், எனினும் காப்புறுதியானது காப்புறுதி செய்யப்பட்டவருக்கு ஏற்படுத்தியதாக இருக்கும். இக்காப்பீட்டை அனுமதிக்கப்பட்ட AIA Wealth Planner அல்லது Financial Planning Executive பெற்றுக் கொள்ள முடியும்.

\* சர்வதேச ஆவரணம் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய ரூ. 2 மில்லியன் பெறுமதியுடையது. இலங்கை, இந்தியா, மலேசியா, தாய்லாந்து ஆகியவையும் ரூ. 1 மில்லியன் ஆவரணத்தை கொண்டவை

\* இக்காப்புறுதிக்கு எல்லைகள் உண்டு. நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

\* வாழ்க்கைத்துவைக்கான காப்பீட்டை பெற்றால் மாத்திரமே இப்பகுதியை பெறலாம். இவ் ஆவரணம் விளக்க நோக்கங்களுக்காக மாத்திரமே, இக்காப்புறுதி திட்டத்துடன் தொடர்புடைய முழுமையான விபரங்களை, தெரிந்து கொள்ள தயவு செய்து காப்புறுதி திட்ட ஆவணத்தை பார்க்கவும்.

# AIA பற்றி

AIA குழுமம்  
ஆசிய பசுபிக்  
பிராந்தியத்தில்  
முன்னணி  
ஆயுள் காப்புறுதி  
வழங்குநர் ஆகும்.



1919  
சீனா

1931  
ஜூராங்கொங்

1931  
சிங்கப்பூர்

1938  
தாய்லாந்து

1947  
பிலிப்பீன்ஸ்

1948  
மலேசியா

1957  
புருசேன

1972  
அவுஸ்திரேலியா

1981  
நியூசீலாந்து

1982  
மக்காவு

1984  
இந்தோனேசியா

1987  
கொரியா

1990  
தாய்வான்

2000  
வியட்சாம்

2001  
இந்தியா

2012  
இலங்கை

2013  
பியாமர்ஸ்\*

2015  
கம்போஷியா

**US\$1**  
டிரில்லியனுக்கும்  
அதிகமான  
காப்பீட்டுத் தொகை

ஆசிய வரலாற்றில்  
**100 ஆண்முகனுக்கு**  
அண்மித்த  
அனுபவம்

**உலகளாவிய**  
**18 சந்தேகள்**

**30 மில்லியனுக்கும்**  
அதிகமான தனிப்பட்ட  
காப்புறுதிகள்

**16 மில்லியனுக்கும்**  
அதிகமான குழுமக்  
காப்புறுதி  
அங்கத்தவர்கள்

\* AIA மியாமிரியும் பிரதிநித்துவ அலுவலகத்தைக் கொண்டுள்ளது.



HEALTHIER, LONGER,  
BETTER LIVES

AIA இன்ஷூரன்ஸ் லங்கா PLC  
(Co.No.PQ 18)

AIA டைர், 92, தர்மால மாவத்தை, கொழும்பு 07

தொலைபேசி: 011 2310310

தொலைநெட: 011 4715892

மின்னஞ்சல்: lk.info@aia.com